



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 48]

CHENNAI, WEDNESDAY, DECEMBER 6, 2023
Karthigai 20, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	<i>Pages.</i>		<i>Pages.</i>
HIGHER EDUCATION DEPARTMENT		Industrial Disputes Act.—Declaration of Catering Industry who are manufacturing packed meals and providing inflight catering service to Airlines as public utility service	719
Periyar University Act.—Nomination of members to the Senate of Periyar University, Salem for certain period. ..	716	Plantation Labour Act.—Reconstitution of the Plantations Labour Housing Advisory Board.	
HOME DEPARTMENT		Amendment to Notifications	719
Code of Criminal Procedure.— Declaration of newly formed All Women Police Station at Periyakulam in Theni District. ..	716-717	Industrial Tribunal for Adjudications ..	720
Provincial Insolvency Act.—Appointment of Official Receiver in Vellore District.	718	Labour Courts for Adjudications. ..	720-721
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT		RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT	
Tamil Nadu Town and Country Planning Act.—Confirmation of Addition of certain Villages in Yercaud Local Planning Area etc.,		Tamil Nadu Panchayats Act.—Exclusion of certain Lands from operation. ..	721-722
Amendments to Notifications	718-719		
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT			
Tamil Nadu Manual Workers (Regulation of Employment and condition of work) Act.— Amendments to the Tamil Nadu Manual Workers Social Security and Welfare Scheme, 2006.	719		

NOTIFICATIONS BY GOVERNMENT

HIGHER EDUCATION DEPARTMENT

Nomination of members to the Senate of Periyar University, Salem for certain period under the Periyar University Act.

[G.O.(D) No. 321, Higher Education (K1), 3rd November 2023, ஐப்பசி 17, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HE/1026/2023.—Under clause 7 of Class-II Other Members of Section 20 (a) of Periyar University Act, 1997, the Government nominates the following persons as members to the Senate of Periyar University for a period of three years with effect from the date of issue of this order :-

Sl.No.	Name & Designation
1	Thiru T. Lakshmi Narayanan, Assistant Professor of Computer Science, Government Arts and Science College, Mettur-636 401.
2	Dr. R. Balasubramani, Associate Professor, Department of Library and Information Science, Bharathidasan University Trichy-24.
3	Dr.M.Dharmalingam Assistant Professor Department of Computer Science, School of Distance Education (SDE) Bharathiar University, Coimbatore-641 046.

4	Mrs.S.Kokilavani Assistant Professor, Department of Costume Design and Fashion, Chikkanna Government Arts College, Tirupur-641 602.
5	Dr.M.Balachandramohan Associate Professor and Head Department of Physics, Erode Arts and Science College. Erode - 638 009.
6	Dr. S. Susa, Assistant Professor of Tamil, Chellammal Women's College, Pachaiyappas Trust, 112 Anna Salai, Guindy, Chennai - 600 032.

A. KARTHIK,
Principal Secretary to Government.

HOME DEPARTMENT

Declaration of newly formed All Women Police Station at Periyakulam in Theni District under the Code of Criminal Procedure.

[G.O. Ms. No. 568, Home (Police-XIV), 1st November 2023, ஐப்பசி 15, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HO/1027/2023.—Under clause (s) of Section 2 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu hereby declares that with effect on and from the 1st day of November, 2023, the local areas specified in column (3) of the Schedule below shall cease to form part of the local area of the police station specified in column (2) and shall form part of the local area of the police station specified in column (4) thereof:-

THE SCHEDULE

Name of the District	Police Station to which presently attached	Name of the Local Area (3)		Police Station to which here after to be attached
		Mother Village	Hamlets/ Ward Numbers	
(1)	(2)	(a)	(b)	(4)
Theni District	All Women Police Station, Theni	Vadagarai	Ward 1 to 15	
		Keela Vadagarai	Alagarsampuram Karattur @ Deivendirapuram Perumalpuram Ganthinagar Bungalowpatty	
		Endapuli	E.Pudupatty E.Kamatchipuram E.Pudukottai Murugamalai Nagar	

Name of the District	Police Station to which presently attached	Name of the Local Area (3)		Police Station to which here after to be attached
		Mother Village	Hamlets/ Ward Numbers	
(1)	(2)	(a)	(b)	(4)
		Thenkarai	Ward 16-30	
Theni District	All Women Police Station Theni	Thamaraikulam	Vadugapatty Sedapatty Venkatachalapuram T.Kallipatty Kailasapatty Krishnapuram Lakshmipuram Saruthupatty Jallipatty Kendikaranpatty Melakamakkapatty A. Meenaksipuram Chavadipatty	Periyakulam All Women Police Station
		Agamalai	Sothuparai Oothukadu Ooradi	
		Devathanapatty	Attanampatty Pullakkapatty Sathakoilpatty Poolapuram @ Perumalkoilpatty Manjalaru Dam D.Kammakkapatty	
		Genguvarpatty	G.Kallupatty Sri Ram Nagar Kottarpatty G.Menakshipuram Parasuramapuram Palapatty Sengulathupatty Amsapuram	
		Silvarpatty	Nagampatty D. Vadipatty Kathirappanpatty Nallakaruppanpatty Thanneerpanthal @ Dharmalingapuram	
		Jeyamangalam	Bomminaickenpatty Sinduvampatty Nadupatti Erumalainaickenpatty	
		Melmangalam	Alagarnaickenpatty Keelakamakkapatty Vel Nagar	
		Gullapuram	Koilpuram Sankaramoorthypatty Marugalpatty A. Vadipatty A. Renganathapuram	

Appointment of Official Receiver in Vellore District under the provincial Insolvency Act.

[G.O. (2D). No. 438, Home (Courts-V), 15th November 2023, ஐப்பசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HO/1028/2023.— In exercise of the powers conferred by sub-section (1) of Section 57 of the Provincial Insolvency Act, 1920 (Central Act V of 1920), the Governor of Tamil Nadu hereby appoints Thiru. S.P. Karthic, Advocate, Son of Thiru. A. Subramani, No.17, New Street, Rangapuram, Vellore District as Official Receiver for Vellore District, within the local limits of the jurisdiction of the District Court, Vellore for a period of three years with effect on and from the date on which he assumes charge of his Office.

P. AMUDHA,
Principal Secretary to Government.

HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT

Notifications under the Tamil Nadu Town and Country Planning Act.

Confirmation of Addition of certain Villages in Yercaud Local Planning Area under the Act.

Amendments to Notification

[G.O. Ms. No. 159, Housing and Urban Development [UD4(2)], 10th November 2023, ஐப்பசி 24, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HOU/1029/2023.—In exercise of the powers conferred by sub-section (4) of Section 10 of the Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972), the Governor of Tamil Nadu hereby includes the following revenue villages to the Yercaud Local Planning Area and makes the following amendment to the Rural Development and Local Administration Department's Notification No.II(2)/RUL/4633/74 published at page 557 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 6th November 1974, the intention to do so having been previously published, as required under clause (b) of sub-section (1) of section 10 of the said Act:-

AMENDMENT

In the said Notification, for THE TABLE, the following TABLE shall be added, namely:—

THE TABLE

Number and Name of Revenue Villages.

20. Nagalur.
67. Manjakuttai.
9. Asambur.
6. Thalaicholai.
12. Mailapatti.
61. Puttur.

05. Pilleri.
66. Semmaduvu.

Confirmation of Addition of certain Villages in Tiruchengode Local Planning Area under the Act

[G.O. Ms. No. 160, Housing and Urban Development [UD4(2)], 10th November 2023, ஐப்பசி 24, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HOU/1030/2023.—In exercise of the powers conferred by sub-section (4) of Section 10 of the Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972), the Governor of Tamil Nadu hereby includes the following revenue Villages to the Tiruchengode Local Planning Area and makes the following amendment to the Rural Development and Local Administration Department's Notification No.II(2)/RUL/2147/74 published at page 219 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 17th April 1974, the intention to do so having been previously published, as required under clause (b) of sub-section (1) of Section 10 of the said Act:—

AMENDMENT.

In the said Notification, for THE TABLE, the following TABLE shall be added, namely:-

THE TABLE

Number and Name of Revenue Villages.

58. Kailasampalayam (Part).
47. Kavundampalayam @ Kumaramangalam.
45. Pokkampalayam.
44. Athippalayam.
37. Andipalayam.
35. Varagurampatty.

Confirmation of Addition of certain Villages in Rasipuram Local Planning Area under the Act

[G.O. Ms. No. 161, Housing and Urban Development [UD4(2)], 10th November 2023, ஐப்பசி 24, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HOU/1031/2023.—In exercise of the powers conferred by sub-section (4) of Section 10 of the Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972), the Governor of Tamil Nadu hereby includes the following revenue Villages to the Rasipuram Local Planning Area and makes the following amendment to the Rural Development and Local Administration Department's Notification No.II(2)/RUL/2145/74 published at page 219 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 17th April 1974, the intention to do so having been previously published, as required under clause (b) of sub-section (1) of Section 10 of the said Act:-

AMENDMENT

In the said Notification, for THE TABLE, the following TABLE shall be added, namely:- .

THE TABLE

Number and Name of Revenue Villages.

23	Rasipuram (Part).
24	Muthukalipatti.
22	Koneripatti (Part).
81	Thottiyampatti Chandrasekarapuram.

C. SAMAYAMOORTHY,
Secretary to Government.

LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT
DEPARTMENT**Amendments to the Tamil Nadu Manual Workers Social Security and Welfare Scheme, 2006. under the Tamil Nadu Manual Workers (Regulation of Employment and Condition of work) Act.**

[G.O. Ms. No. 177, Labour Welfare and Skill Development (11), 18th November 2023, கார்த்திகை 2, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1032/2023.—In exercise of the powers conferred by Section 3 read with Section 4 of the Tamil Nadu Manual Workers (Regulation of Employment and Conditions of Work) Act, 1982 (Tamil Nadu Act 33 of 1982), the Governor of Tamil Nadu, after consultation with the Advisory Committee, hereby makes the following amendments to the Tamil Nadu Manual Workers Social Security and Welfare Scheme, 2006:-

AMENDMENTS

In the said Scheme,-

(1) in clause 1, in sub-clause (3) for the expression "items 6, 10, 11, 12, 17, 18, 24, 30, 32, 33, 35, 36, 43, 45, 51, 52, 54, 58, 59, 60 and 62", the expression "items 6, 10, 11, 12, 13, 17, 18, 19, 22, 24, 28, 30, 32, 33, 35, 36, 40, 43, 45, 46, 50, 51, 52, 54, 56, 58, 59, 60 and 62" shall be substituted;

(2) in clause 2,-

(i) in sub-clause (g), for the expression, "item 6, 10, 11, 12, 17, 18, 24, 30, 32, 33, 35, 36, 43, 45, 51, 52, 54, 58, 59, 60 and 62", the expression "items 6, 10, 11, 12, 13, 17, 18, 19, 22, 24, 28, 30, 32, 33, 35, 36, 40, 43, 45, 46, 50, 51, 52, 54, 56, 58, 59, 60 and 62" shall be substituted;

(ii) in sub-clause (i) for the expression "items 6, 10, 11, 12, 17, 18, 24, 30, 32, 33, 35, 36, 43, 45, 51, 52, 54, 58, 59, 60 and 62", the expression "items 6, 10, 11, 12, 13, 17, 18, 19, 22, 24, 28, 30, 32, 33, 35, 36, 40, 43, 45, 46, 50, 51, 52, 54, 56, 58, 59, 60 and 62" shall be substituted.

Declaration of Catering Industry who are manufacturing packed meals and providing inflight catering service to Airlines as public utility service under the Industrial Disputes Act.

[G.O. (Rt). No. 549, Labour Welfare and Skill Development (D2), 17th November 2023, கார்த்திகை 1, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1033/2023.—WHEREAS, the Governor of Tamil Nadu is satisfied the public interest requires that the "Catering Industry who are manufacturing packed meals and providing inflight catering services to Airlines" should be declared as public utility service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);

NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of Section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares the "Catering Industry who are manufacturing packed meals and providing inflight catering services to Airlines" to be a public utility service for the purposes of the said Act, for a period of six months from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*.

Reconstitution of the Plantations Labour Housing Advisory Board under the Plantation Labour Act.**Amendment to Notifications.**

[G.O. (D). No. 577, Labour Welfare and Skill Development (K2), 31st October 2023, ஐப்பசி 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1034/2023.—In exercise of the powers conferred by clauses (iii) and (iv) of sub-rule (1) of rule 54 of the Tamil Nadu Plantations Labour Rules, 1955, the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Labour Welfare and Skill Development Departments' Notification No.II(2)/LWSD/429/2023 published at pages 367-368 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated 3rd May 2023.

AMENDMENT.

In the said Notification, under the heading, "II- Employer's Representatives:-", for the entries in Serial Numbers 3 and 4 and the corresponding entries relating thereto, the following entries shall respectively be substituted, namely:-

3. Thiru.T.J. Varghese Vaidyan,
Chairman,
The Planters' Association of Tamil Nadu,
42, A.T.T Colony, Coimbatore - 641 018.
4. Thiru Vinodhan Kandiah,
Chairman,
Shevaroy Planters' Association,
No. 50/28, Upstairs, Sarada College Road,
Near S.M.Car Service Centre,
Hasthampatty, Salem-636 007."

Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudications

மோகன் புரவரீஸ் & டிஸ்ஹீல்ரீஸ் லிமிடெட்

[அரசாணை (டி) எண் 601, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 15 நவம்பர் 2023, ஐப்பசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/1035/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, மோகன் புரவரீஸ் & டிஸ்ஹீல்ரீஸ் லிமிடெட் நிர்வாகத்திற்கும் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பிற்கு டையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தொழிற்சாலை உள்ள கோரிக்கைகளை சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் ஆணையிடுகிறார்.

எழுவினாக்கள்

கோரிக்கை எண் - 1.

S. லோகநாதன் (தொ.எண்.274), V. சதாசிவம் (தொ. எண். 5115), K. இளமுருகன் (தொ.எண். 5125) ஆகிய முன்னணி தொழிலாளிகளுக்கு தொழிற்சங்க காப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளத்தில் அமைந்துள்ள (19.5 MW wind Mill) என்ற காற்றாலை தொழிற்சாலைக்கு பணியிடமாற்றம் செய்து வழங்கிய 20.04.2018 தேதியிட்ட உத்தரவை ரத்து செய்து மீண்டும் சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் அவர் பணிபுரிந்த தொழிற்சாலையிலேயே பணி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?

கோரிக்கை எண் - 2.

S. லோகநாதன் (தொ.எண்.274), V. சதாசிவம் (தொ. எண். 5115), K. இளமுருகன் (தொ.எண். 5125) ஆகிய தொழிலாளிகளுக்கு அவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நாள் முதல் மீண்டும் சென்னை, வளசரவாக்கம் தொழிற்சாலையில் பணி வழங்கப்படும் நாள் வரை ஊதியம் மற்றும் இதர அனைத்து சலுகைகளுடன் பணி வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNHSP, 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம், சென்னை மற்றும் மாநில தலைமை அதிகாரி GVR-EMRI, 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம்

[அரசாணை (டி) எண் 608, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி2)த் துறை, 17 நவம்பர் 2023, கார்த்திகை 1, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1036/2023.—மாநில தலைமை அதிகாரி GVK-EMRI 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் என்ற நிர்வாகத்திற்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு என்ற

தொழிற்சங்கத்திற்கிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன், சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும் 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, கோரிக்கை எண். 1ஐ கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் ஆணையிடுகிறார்.

எழுவினா

108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்தில் தனி அறை, தனி கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudications.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட்., கடலூர்.

[அரசாணை (டி) எண் 565, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 25 அக்டோபர் 2023, ஐப்பசி 8, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/1037/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட்., கடலூர் என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ), கடலூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாலை பின்வரும் எழுவினாக்களுடன், கடலூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும் 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு, நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாலை, கடலூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

கோரிக்கை எண்.1

மனுதாரர் திரு. K. முத்துகிருஷ்ணன், முதலாளி (Foreman) (ப.எண்.TS.2018) என்பவர் பேட்டரி இருப்பு பதிவேடு பராமரிக்கப்படாததற்காக வருடாந்திர ஊதிய உயர்வை மூன்று மாத காலத்திற்கு தற்காலிகமாக தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த இறுதியாணை எண். B2790/21/டி5/தநா./ அபோக/கம/2020, நாள் 17.04.2020-ஐ உத்தரவை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்.2

மனுதாரர் திரு. K. முத்துகிருஷ்ணன், முதலாளர் (Foreman) ப.எண்.TS.2018) என்பவர் விபத்துக்குள்ளான பேருந்தின் விபத்து குறித்த தகவல்களை விபத்து பதிவேட்டில் பதியப்படவில்லை என்பதற்காக வருடாந்திர ஊதிய உயர்வை மூன்று மாத காலத்திற்கு தற்காலிகமாக தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த இறுதியாணை எண். B2793/22/டி5/தநாஅபோக/கம/2020, நாள் 22.06.2020-ஐ உத்தரவை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.3

மனுதாரர் திரு. K. முத்துகிருஷ்ணன், முதலாளர் (Foreman) ப.எண்.TS.2018) என்பவர் சங்கவரி செலுத்திய பேருந்துகளுக்கே மீண்டும் சங்கவரி செலுத்தப்பட்டதற்காக வருடாந்திர ஊதிய உயர்வை மூன்று மாத காலத்திற்கு தற்காலிகமாக தள்ளி வைத்தும் மற்றும் கழகத்திற்கு ஏற்படுத்திய இழப்பீடு தொகை ரூ.8,940/-ல் பகுதி தொகையாக இழப்பீட்டு தொகை ரூ.2,980/-ஐ 6 மாத தவணையில் பிடித்தம் செய்ய நிர்வாகம் பிறப்பித்த இறுதியாணை எண். B2786/20/டி5/தநாஅபோக/கம/2020, நாள் 02.07.2020 உத்தரவை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு கடலூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட்., சென்னை.

[அரசாணை (டி) எண் 584, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 31 அக்டோபர் 2023, ஐப்பசி 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/1038/2023.—அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட்., சென்னை என்ற நிர்வாகத்திற்கும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஏஜென்சி தொழிலாளர்கள் சங்கம் நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற் தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. V. சுரேஷ்குமார், முதுநிலை ஓட்டுநர் உடன் நடத்துநர் (பணி எண். 32463) என்பவருக்கு 28.03.2022, 29.03.2022 மற்றும் 30.03.2022 ஆகிய மூன்று நாட்கள் வருகை பதிவு செய்து அனுமதியின்றி எடுத்த ஓய்வு நாட்களை மீண்டும் அவரது விடுப்புக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், சென்னை.

[அரசாணை (டி) எண் 585, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 31 அக்டோபர் 2023, ஐப்பசி 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/1039/2023.—தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட்., சென்னை என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி டிரான்ஸ்போர்ட் ஓர்க்கர்ஸ் யூனியன், சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற் தகராறை பின்வரும் எழுவினாவுடன் சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. P. சுந்தர்ராஜ், ஓட்டுநர் உடன் நடத்துநர் (பணி எண். DCC 38851) என்பவருக்கு ஆண்டு ஊதிய உயர்வை மூன்று மாத காலத்திற்கு தொடர்வினாவுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த ஆணை எண்.018864/டிஎல்2/அவிபோக/2019, நாள் 26.02.2022 இரத்து செய்து மனுதாரருக்கு அனைத்து பணப்பலன்களும் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குமார் ஜயந்த்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT**Exclusion of certain lands from operation of the Tamil Nadu Panchayats Act.**

[G.O.Ms. No. 137, Rural Development and Panchayat Raj (SGS.3), 16th November 2023, ஐப்பசி 30, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/RDPR/1040/2023.—In exercise of the powers conferred by sub-section (2) of Section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby notifies that the land situated within the boundaries of the 49, Veeraraghavapuram Village, Veeraraghavapuram Village Panchayat, Tiruttani Taluk, Thiruvallur District with the total extent as mentioned in the Schedule, be the same or a little more or less shall be excluded, from the operation of the said Act, with effect on and from the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette*.

SCHEDULE

Thiruvallur District, Tiruttani Taluk, 49, Veeraraghavapuram Village, Veeraraghavapuram Village Panchayat

Survey No.	Total Extent (Square metre)	Classification	Extent to be excluded (Square metre)	Boundaries (Survey Nos)			
				East	West	North	South
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
29/11	06100	Cart Tract	222 Square metre	29/15 (Part)	29/15 (Part)	29/2D	29/15A2, 29/15B

அறிவிக்கை

[G.O.Ms. No. 137, Rural Development and Panchayat Raj (SGS.3), 16th November 2023, ஐப்பசி 30, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

1994 ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (குமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளவாறு, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், வீரராகவபுரம் கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பரப்பளவுக்கு சற்று ஏறவோ, தாழ்வோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.

அட்டவணை

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், 49, வீரராகவபுரம் கிராமம், வீரராகவபுரம் கிராம ஊராட்சி

புல எண்	மொத்த விஸ்தீரணம் சதுர மீட்டர்	பாகுபாடு	விலக்கு அளிக்கப்படும் விஸ்தீரணம் சதுர மீட்டர்	நான்கு எல்லைகள் (புல எண்கள்)			
				கிழக்கு	மேற்கு	வடக்கு	தெற்கு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
29/11	06100	வண்டிப் பாதை	222 சதுர மீட்டர்	29/15 (பகுதி)	29/15 (பகுதி)	29/2D	29/15A2, 29/15B

ப. செந்தில்குமார்,
அரசு முதன்மைச் செயலாளர்.